



CEYLON POLICE GAZETTE.

ISSUED TWICE A WEEK.

No. 2,465. — FRIDAY, JULY 12, 1907.

Part II.—The Hue and Cry.

NOTICE.—Any person giving information leading to the apprehension of any offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අභ්‍යන්තර ප්‍රංශයේ සිටුව පූර්වී තෙවන්නාවූ හෝ ගැහැර තුළුවක් සෞයාණී සිටුව පූර්වී තෙවන්නාවූ හෝ දැන් අරය බෙහෙර ඇලුණු සිටුව ප්‍රාලිජීර් ඉත්සු ප්‍රතිචාර තුළුව රහගැරුණුව හිතය සැවියකට හානිලෙස්ව යෙදෙනවා ඇ.ඩ. නිටක් අධ්‍යක්ෂ ප්‍රාලිජීර් ඉත්සු ප්‍රතිචාර තුළුව රහගැරුණුව හිතය සැවියකට හානිලෙස්ව යෙදෙනවා ඇ.ඩ. යම් නොරඹුවක් යොමෝ විට නිබ් පූර්වී තෙවන්නාවූ තිබුව එමුදු ප්‍රතිචාර හානිලෙස්ව යෙදෙනවා ඇ.ඩ. පැහැරියික මිනින්දො ප්‍රාලිජීර් නිර්මාණ ප්‍රතිචාර තුළුව රහගැරුණුව හිතය සැවියකට හානිලෙස්ව යෙදෙනවා ඇ.ඩ.

ACCUSED PERSONS WANTED.

DOLAMULLE HEWAKANKANANGE BABANIS ; charged with cattle stealing on September 12, 1906, at Dolamulla in Kandaboda pattu ; is a Sinhalese of the Wahampura [caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 21 years ; height, about 4 ft. 6 in. ; make, well built ; complexion, brown ; eyes, black and oval ; hair, black and tied in a knot ; teeth, large ; wears slight moustaches ; birthplace, Narawalpita in Kandaboda pattu ; general residence, Narawalpita : haunts Dematamulle and Denegama in Kandaboda pattu and Penetiyyana in Weligama korale ; is single ; father, Dolamulla Hewakankanange Dingitha ; mother, Gurusinghe Hindari ; elder brother, D. H. Pedrisa ; uncle, D. H. Boiya, all of Narawalpita ; is well known to Peace Officers of Narawalpita and Beruwala, Andris Vel-vidane of Narawalpita, and Hewa Anthonige Telanis, Acting Vel-vidane of Ellawila. The Police Magistrate of Matara has issued warrant No. [20,367 for his arrest.

GALBODAGAMA YODAPEDIGE PUNCHA of Bodawala ; charged with stealing and slaughtering a bull on April 7, 1907, at Egalla ; is a Sinhalese of the Duraya caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, 48 years ; height, 5 ft. 6 in. ; make, spare ; complexion, dark brown : nose, prominent ; mouth, toothless ; eyes, round and black ; hair, black, curly, and tied in a knot ; has beard ; face, long ; arms, long ; a tumour on a leg ; birthplace, Galwadugama in Kurunegala District ; general residence, Kurunegala District ; haunts Wandarua and Gabadagama ; wife and four children living at Bodawala in Otara patty in Beligal korale ; uncle, Horatalpedige Puhula of Bodawala in Otara patty ; is well known to the Peace Officer of Polgahawela and Ganarachchies of Egalla and Akwatte Wasam in Otara patty. The Police Magistrate of Kegalla has issued warrant No. 6,506 for his arrest.

JAYASAKARA* MUDALIGE GABRIAL APPU ; charged with cattle stealing on April 13, 1907, at Katuwellagoma ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, 28 years ; height, about 5 ft. ; make, well built ; complexion, brown ; hair, black and cut short ; teeth, regular ; hair on face ; scanty ; birthplace and general residence, Batepola ; haunts Negombo, Kaduwela, and Agaramulla ; is single ; uncle, J. S. A. Wijarath, Vidane of Kaduwela ; cousin, J. S. A. Simon Appu of Agaramulla ; is well known to Police Vidanes of Katuwella and Kengodamulla. The Police Magistrate of Negombo has issued warrant No. 7,481 for his arrest.

WILLIGODA LIYANAGE JOHN SINGHO ; charged with house-breaking and theft at Horagalla on April 20, 1907, ; is a Sinhalese ; occupation, c o o l y ; age, 36 years ; height, 5 ft. ; make, stout ; complexion, dark ; eyes, dark and oval ; hair, black and tied in a knot ; teeth, well set ; has moustaches ; beard, shaved ; birthplace and general residence, Millava ; haunts Horana and Dompe ; wife, Sabo Hamy of Gorakapitiya ; related to Police Vidane of Millava ; has been convicted before ; is well known to the Police Vidane of Horagalla. The Police Magistrate of Avisawella has issued warrant No. 606 for his arrest.

NEELAYINAR TRAMALINGAM of Pungudutivu East ; charged with rape on April 22, 1907, at Pungudutivu East in the Island Division of the District of Jaffna ; is a Tamil of the Vellala caste ; religion, Hindu ; occupation, cultivator ; age, 23 years ; height, 5 ft. ; make, slender ; complexion, brown ; teeth, regular ; eyes, black and oval ; hair, black, long, and tied in a knot ; has moustaches ; birthplace and general residence, Pungudutivu ; is single ; haunts Colombo, Kurunegala, Galle, and Trincomalee ; in former, Tirumel-nayagapillai, widow of Neelayinar of Pungudutivu East ; brother, Neelayinar Ambalavanar of Pungudutivu East ; is well known to the Manigar of the Islands, Police Vidane and Udaiyar of Pungudutivu East. The Police Magistrate of Kayts has issued warrant No. 7,214 for his arrest.

HATIRISLAGE BABANISA; charged with theft of property on May 10, 1907, at Mutugala; is a Sinhalese of the Badgama caste; religion, Buddhist; age, 20 years; occupation, cultivator; height, 5 ft.; complexion, fair; nose, long and pointed; upper lip projecting upwards; has a space between the two front upper teeth; eyes, large and oval; hair, black, curly, long, and tied in a knot; has slight moustaches; two letters tattooed on a forearm; arms, short; face, long; has scars of leprosy; birthplace and general residence, Mutugala in Dambadeni Udukaha West of Dambadeni hatpattu; haunts Etampola and Mutugala; is single; father, Kiriya of Mutugala; mother, Ungu Mali of Mutugala; brothers, Podiya and Balaya of Mutugala; has relations at Etampola; aunt, Puncchi Amma of Murutengey; is well known to Lavonis Appu, Agonis Singho, and Karthelis, all of Mutugala. The Police Magistrate of Kurunegala has issued warrant No. 11,731 for his arrest.

DODANGODAGE BABUN of Mala; charged with causing hurt on May 26, 1907, at Uralla; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cultivator and cooly; age, about 35 years; height, 5 ft. 2 in.; make, medium; complexion, dark brown; nose, somewhat large; mouth, small; eyes, black and oval; hair, black, somewhat curly, and tied in a knot; wears slight moustaches; beard, shaved; expression of countenance, placid; lower lip, somewhat big; birthplace and general residence, Mala in Galle District; occasional residences, Bataduwa, Kalepe in Talpe patti, Weragoda in Wellaboda patti, and Panangala in Hinidum patti; married to Wickrama Arachchi Robo of Mala; has four daughters; brother, Dodangodage Sameal of Kalepe; sisters, Dodangodage Babahamy of Weragoda and Hinnihamy of Bataduwa; is well known to Peace Officers No. 211 of Mala and No. 201 of Keppitiyagoda and Police Constable No. 1,476 D. K. Abraham of Nagoda. The Police Magistrate of Galle has issued warrant No. 37,054 for his arrest.

HOLUGEDERA RANKIRA; charged with theft on June 17, 1907, at Dansinam estate in Peradeniya is a Sinhalese of the Durawa caste; religion, Buddhist; occupation, cooly; age, about 35 years; height, about 5 ft. 5 in.; make, thin; complexion, dark brown; teeth, regular and pointed; hair, black and tied in a knot; wears moustaches and beard partly gray; vaccine marks on the right arm; birthplace, Galatha in Udapalata in Gampola; general residence, Halpola Meddekumbura in Peradeniya; haunts Pundelu-oya town, Talawakele, and estates; is married; brother, Holugedera Hawadeu of Halpola; is well known to Peteakumburegedera Handeu of Kumbaloluwa, Ukku Banda Arachchi of Meddekumbura, and Hawadua Valai Duraya of Kumbaloluwa. The Police Magistrate of Hatton has issued warrant No. 4,793 for his arrest.

LOST, STOLEN, OR STRAYED.

LOST.

SINCE June 2, 1907, from a dwelling house at Katukelle in Kandy: one Post Office Savings Bank book, bearing No. 251 of Haputale. Owner, Sarukalage Harmanis Appu of No. 52, Katukelle in Kandy.

STOLEN.

ON the night of April 12, 1907, from the field called Thillaivayal at Kopay South: (1) a black cow aged 5 years, branded + on cheek and 1 on posteriors; (2) a reddish brown cow, aged 7 years, branded + on cheek and 1 on posterior; (3) a reddish brown cow, aged 2 years, branded + on cheek and 1 on posteriors. Owner, Sithamparanather Suppiah of Kopay South.

On July 1, 1907, from the verandah of the Irrigation Office in Fort: a white coat marked "J. D." inside with 5 brass buttons. Owner, S. Ahamadon, Office Peon of the Irrigation Department in Fort.

On the night of June 3, 1907, from the owner's garden at Babarenda South: a red cow branded on the right flank 1. ම. සි. and on the left , aged 4 years, horns blunt, a cut mark on the belly; also a red cow calf. Owner, Kothagoda Nekethego Dingirisa of Babarenda South.

Inspector-General's Office,
Colombo, July 10, 1907.

J. P. ARMSTRONG,
for Inspector-General of Police.

දෙශාලේකාණ්ඩකරනුලුබි සොයාගත්ව විනැකරන අංවල්.

දෙශාලේකාණ්ඩකරනුලුබි සොයාගත්ව විනැකරන අංවල්
මෙය තුළුලේ සේවාකන්සාහජාග බිඛානිස්; මොඩු වූ වූ 1906ක්වූ යැරැකැවුම් වස 12 වෙනි දින කන්දබ්බපත
කන්ස්; අගම, බුබාගම; රස්සාව, ගොටීතැන; වයස, අවුරුදු 21ක්ය; උස, අව්‍යාපිත ප්‍රමාණය; ඇරිය, සම්පූජ්‍යා; දුන්දුරුය; ඇස්, කළුය, වටහුරුය; ඉසකන්ස්, කළුය, කොජ්ඩ් බෑදලාය; දත්, ලොහුය; උඩුරුම්බුල යමයන්;
දුපන් ස්ථානය, කන්දබ්බපත්තුවේ නරවල්පිට; බොහෝස් පදිංචිය, නරවල්පිට; හිතර ගැට්ටිම්, කන්දබ්බ
වේ දෙමටවූල්ල, දෙනගම, සහ වැලිගම්කෙරලේ පැනවියාහ; අව්‍යාහකයා; පියා, දෙශාලේකාණ්ඩකරනුලුබි
ස්ථිනියා; මත්, ගුරු, සිංහ සින්දරි; වෘම්මල් සහස්දරයා, නරවල්පිට වි. ම්ල. පේදිරිසා; මාමා, නරවල්
. ම්ල. බොහෝය; බැරුවල සහ නරවල්පිට බොලිස් ව්‍යුලානුසිද, නරවල්පිට අන්තිස් වේල්විද්‍යෙන්ද, ඇල්ලේවිල
අන්තිස් තෙලෙනිස් වැඩිබලන වේල්විද්‍යෙන්ද මොඩු හොඳකාර අදාළනවා ඇ.ත. මාකර පොලිස් හැඳු
විසින් මොඩු ඇල්ලීම පිණිස සොයාමිටර 20,367 අරුන වර්ණනුව පිටකර තිබේ.

ගල්ලෙබාකිම යෝදේප්පියෙන යුතුවා; මොඩු වූ 1907ක්වූ ආපුල් වස 7 වෙනි දින ඉගල්ලේදී හොඳෙනු
වාමිකර සිංහාකර මැරුවාය සියා බුද්ධාරෝපණයකරනුලුබි සිටි. දුරව සැලැය් සිංහල විනැහැක්ස්; අගම,
ම; රස්සාව, නුලිව්ච; වයස, අවුරුදු 4ික්ය; උස, අව්‍යාපිත ප්‍රමාණය; ඇරිය, කොට්ටුය; පාට, සාද කළුය; හාස්, උල්ය;
දුන්දුරුය; ඇස්, කළුය; වටහුරුය; ඉසකන්ස් කළුය; බොහෝය, කොජ්ඩ් බෑදලාය; වැඩිම්බුල ත්‍රුබ්බ;
දිනය; අත්, දිනය; කුහුල ඉහිම්ලාය; උපන් යායා; නුරුහුගල දියුතිකෙන් ගල්ව්දිම්; බොහෝවේට පදිංචිය,
දුල දියුතිකෙන්; හිතර ගැට්ටිම්, වන්දරුව සහ ගුරුනුගල දියුතිකෙන් ගල්ව්දිම්; බොහෝවේට පදිංචිය,
ජරල ප්‍රමාණය; නිර්මාණ ප්‍රමාණය; පොලිස් හැඳුකාර, මාමා, ඔහුගේන්තුවේ බොවුවල සොයාගත්තුවේ හොඳකාර අදාළනවා
වැඩිලේ පොලිස් හැඳුකාරතැන විසින් මොඩු ඇල්ලීම පිණිස සොයාමිටර 6,556 අරුන වර්ණනුව පිටකර

රයසේකරමුදිලිගෙන ගාව්‍යීයලද්‍රජපූ; මොෂු වැනි 1907 ක්වී අප්‍රේල් මස 13 වෙනි දහ කුට්ටිල්ලේගෙමධි හරක සෝරකීමිකළාය ක්‍රියා බෙඟපාරිපානයකර තුළු; බැවිති. ගොයිකම කුලයේ සිංහල මිනින්දොයය; ආම්, බුබාගම; රජාව, කුලුව්චි; වයස, අවුරුදු පිරිස්; උප, අඩු රුක් පෘත්‍රය; ඇරිය, අමුණුණීය; පාට, පුරුෂය; ඉජකේස්, කළීය, කෙශකරලුය; දත්, පෙළට තිබේ; වුනේ රුහුල තුනිපාසේ තිබේ; උපන ස්ථානය සහ බොහෝට්ටි ප්‍රාග්ධා ස්ථානය, බිජේපාලු; සිරර ගැටුවසෙහාය, නෑ, මිගුවු, කඩුවෙල සහ අගරුදීල; අව්වාහකයා; මාතා, කුඩාවෙල ජේ. ඇස්. ඒ. විරෝධත්හ විඳින ආරවිත්; මසිනා, අගරුවුල්ලේ ජේ. ඇස්. ඒ. සයින්ස්අඡපූ; කුට්ටිල්ලේ සහ කෙනෙකාබුලුල්ලේ පොලිස් විඳුනෙන්ලා මොෂු හොඳකාර අදුනාවනා ඇ.ත. මිගුවෙවි පොලිස් හඩිකාරයාන වීසින් මොෂු ඇල්ලීම පිණිස සොම්වර 7,481 දරණ වර්ගනුව පිටකරනිබේ.

විළුලිගොඩුවෙන් පේන් සිංහේයි; එහෙතු වම් 1907 කටු අපූල් මස 20 වෙනි දින හොරගල්ලේදී වෙවළේ විද හොරකම්ක ලාඟ යියා දෙපාර්තමේන්තරයෙකුල් නේ තිබේ. සිංහල කුසිකාරයෙක්ක; වයස, අඩුරුදු වීමෙක්; උප්, අඩු රැක්කය; ගරීරය, සම්පූර්ණය; පාට, කළීය; ඇස්, කළීය, වටකුරුය; ඉස්කෙස්, කළීය, හොඳුවෙන් බැඳුලාය; දත්, පෙලට පිසිවා තිබේ; රුඩියුලුව් තිබේ; ගිරියුලු, විශාලාය; උරන් යායා සහ බෝනේව් පදන්විය, මිල්ලුව; තියර ගැටුම්, හොරණ සහ දම්ප්ලේ; තයාද ඇති, ගොරුණ සහ පෙන්වීමේ; මිල්ලුවේ පොලිස් විදුනේ කුයෙක්ය; මිට ඉහැක හිරුවැටි තිබේ; හොරගල්ලේ පොලිස් විදුනේ මොනු හොඳුකාර අදහස්වා ඇති. අවිස්සාවේල්ලේ පොලිස් කුසිකාරයෙහි මොනු ප්‍රාග්ධන පිළිස් තිබේ.

හැගෙනුම් පූජ්‍යතුව්‍යිට්වල කිලිසාර හාමින්ගම; මොඟ විම 1907ක්වී අපුරු මස 22 වෙනි දහ ජාපනේ දිස්ත්‍රික්කයේ දුපත් කොඩායයේ හැගෙනුම් පූජ්‍යතුව්‍යිට්වලදී කැන්ස්කලාය සිය බෙදාරැව්පානයකරු නුලු යු සිටි. වෛල්ලාල නුලුයේ ධෙමලු මිනිසෙක්සය; අඡම, සිංහු; රසාව, ගොවින්ස්කිම්; වයය, අමුරුදු ජීව්‍යය; උග්, අඩි නිශ්චය; ශරීරය, කෙටිවිය; පාම, දුරුරුය; දණ, පෙළවී පින්ටි තීවි; ඇස්, කාඩ්, විවුරුය; ඉසකෝස්, කාඩ්, දියය, ගොඩ්ජ්‍යි බිඳ්ලාය; උංස්සිල තීවි; උපන් ස්ථානය සහ බොහෝට්ට් පරිංචිය, පූජ්‍යතුව්‍යිට්වල; තිබා ගැවුම්, රොඩ්ලුම්, රුරුණුගල, ගාල්ල සහ ත්‍රිකුහාමලේ; වෙත, හැගෙනුම් පූජ්‍යතුව්‍යිට්වල කිලිසාරගේ වැන්ද්‍රි සිට්වන තිරියෙහෙළුයා පිළ්ලෙසි; සංඛෝද්‍රයා, හැගෙනුම් පූජ්‍යතුව්‍යිට්වල කිලිසාර අම්බලුවහස්; දුරත්වල මෝඩාගර පොලිස් එද්ජෙන්ද, හැගෙනුම් පූජ්‍යතුව්‍යිට්වල උබිසියාරද මොඟ ගොඩාකාර අදහසවා ඇත. කෙටිවිස්ස්වල පොලිස් බවහාර වැනි වේසිස මොඟ ආදාළීම පිශීස නොමුවර 7,214 උරුණ වරෙනුව පිළිකර තීවි.

හනිරිස්ලයේ බඩානියා; මොඩු වශී 1907ක්වූ එකිනෙක් විභාග්ලීය පිළි වෙනි දහ ව්‍යුහගැලීදී නිමු සෞරකමික ලාය කියා ගෙඹාරෝපණයකර බුදුලු යොමු වේ. තෙනුම සුලයෙන සිංහල මිනිනෙකායා; ආචාර, ව්‍යුබාගම; වයස, අවුරුදු 20ක්ය; රසාව, ගෙවීතැනු; උය, අඩ් රුක්ය; පාට, එලුජය; නාභ, දිගය, උල්ය; රුමිනොල, ඉකලට භාමිලාය; රුමින්ස්සේද දත් දෙකට අත්තර ඉඩිනිස්ථැන; ඇස්, ලොඩුය, වට්වුරුය; ඉසකේස්, කාරිය, බොතුවිය, කොන්ඩ්‍රි බැඳලාය; රුහියුව්විල දුන් එන්ට්; අන් අකුර දෙකක් කොට්ඨාස; අත්, කොටය; මූහුන් දිගය; ලාඩුරුකැලැල් ඇත්; රුහන් යථා තාය, අඩිනේති හන්තන්ත්‍රේ පිස්කාංශර උඩිකිනේ අධිඛේතියේ ව්‍යුහල; තිකර ගැවීසෙන තැන්, ව්‍යුහල සහ ඇට්ට පල; අව්විතාකායා; පියා, ව්‍යුහල කිරියා; ම්‍යු, ව්‍යුහල උප්පුවාලි; පෙනෙයුරයේ, ව්‍යුහල පෙළියා සහ බාලාය; ඇට්ටිපල නැඟෙය ඇත්; තැන්ත් මුරුකැංජ ප්‍රාංශම්ලා; ව්‍යුහල ලැව්නිස්ස්ප්ලා, අශේෂ්නිස් සිංහෙද, කරුණෙන්ලිස් මොඩු හොඳකාර ඇත්තාවා ඇත්. සුරුණුලෙ පොලිස් නැඩුකාරතාන විසින් මොඩු ඇල්ලීම පිණීස හොම්බර 11.731 රුතු විරෝධතාව පිටිකර තිබේ.

මල දෙළඹන්ගෙයාඩිගේ බිංචු; මොසු විසි 1907ක්වූ මැයි වස 26 වෙති දින රුරලේදී තුවාලක්දාය කියා ගෙපාරෝපණයකරනුදු යේ සිටි. ගොයිගම කුලයේ සිංහල මිනිනෙක්ය; ආගම, ඕඩාගම; රුසාව, ගොවිතැන සහ නුවුවුව; වයස, අඩුරුදු පිරික් පමණය; උප, අධිරු කුත් අඟල් 2ක්ය; ඇරිරා, මබසයාය; පාප, සඳ කෑරිය; භාස්‍ය රිකිත, ලේඛනය; කිට, ප්‍රාථිය; අය්, කියිය, විවිධයා; ඉජකෙස්, කෑමය, වික්ක බොශුවිය, කොජචේ බිඳුවය; උරියුවිල, යැන්හම් නිබේ; යටි රුවිල වුගාලාය; ව්‍යුතුවුවර; නිකෙලය; පහන කොල වික්ක ලේඛුසි; උපස්‍යාහය සහ බො හෝට්ටි රැඳිවිය; භාරි දියුලුක්කෙක් මලේල්; ඉදික්වලා ප්‍රධිචිය, විවුදුව, කළුලේපන්තුවේ කළේල්, වැල්ලුබිපන්තුවේ වේරගාඩ සහ සිනිදුම්පන්තුවේ පහසුගැල; කියාදිඩුදිනිබෙන්නේ, මලේල් විනුමාරුවේ රෝබේ; දුවරු 4 දෙහෙක් ඇත; සහේදරය, කළේල් දෙළඹන්ගෙයාඩියෙල්; සහේදරයේ, වේරගාඩ දෙළඹන්ගෙයාඩියෙල් බ්ලිස්ක්මි සහ බලදුවේ හින්හිනාම්; හොම්මර 211 මලේල් පොලිස් මුලාදුකියාද, හොම්මර 201ක් කැපපෙියාගාඩ සහ භාගාඩ හොම්මර 1,476යේ වේ. කේ. ජ්‍යෙහුම 10 පොලිස් කොස්පාලද්‍ර මෙසු තොඳකාර අඹන්වා ඇත. ගාල්ලේ පොලිස් තැකිතුරතුහු විසින් මොහු ප්‍රේම පිශිෂ හොම්මර 37,054 රුතු වරෙන්ත්ත්ව පිටකර තිබේ.

କୋଣାର୍କର ପରିମାଣରେ ଏହା ଅଧିକ ଦୂରତାରେ ଥିଲା ଯାଏ ଏହାର ପରିମାଣରେ ଏହା ଅଧିକ ଦୂରତାରେ ଥିଲା ଯାଏ ।

కుచ్చితా, ఉపరాగిలు లొంగాస్ వివిధమై.

ପ୍ରକାଶିତ

ඩී. 1907 කුට් ජුනි මස 2 වෙනි දහ මහත්තුවර කැපුකැලේ අයිතිකාර්යා පදිංචි ගෙදරකින් : භපුකලේ තැපැල්කන් බෝරුවේ සේවීංස් බැන්සුවේ නොමිර 251 දරණ බැන්තු පොතක්. අයිතිකාර්යා, මහත්තුවර කැපුකැලේ නොමිර 52 නේතු පරු සැලැයු තුවත්තික්ස්සේය.

കേരള വികസന

1907 ක්‍රියා අපූලු මක 12 වෙනි දින රුතුවේ දකුනු තොපේසි තිල්ලෙසිවායල් සියන කුම්බරන් : (1) කරී එලදෙහක් : වයස, අවිරුදු 7 ක්ද; එක පැත්තක ලුණක් හිටරණකර තබේ; + කම්බුලේ සංස්වච්ච, හිටරණ කර ඇත. (2) දුම්රිරුපාට එලදෙහක්, වයස, අවිරුදු 7 ක්ද; එක පැත්තක ලුණක් හිටරණකර ඇත; කම්බුලේ + සහ සවච්ච 1 හිටරණකර ඇත. (3) දුම්රිරුපාට එලදෙහක් වයස, අවිරුදු 2 ක්ද; එක පැත්තක ලුණක් හිටරණ කර ඇත; කම්බුලේ + සවච්ච 1 හිටරණ කර ඇත. අනිතිකුරයා නොව නිස්ස්ස්සි දැක්වා යුතු යුතුයා.

වසි 1907 කුට්ටි ජුලි මස 1 වෙනි දින කොළඹ කොට්ඨාසී ඉරියෙහෙන් කන්තේරුවේ සේනෑපුවෙන්: පිහළ බොත්තහස් රිස් සමඟ පූදු කෙටිවූ 1ක්; අනි ආසුල් පැන්තේන් J. D. ලකුණුකර ඇත. අසිනිකාරය, ඉරිගෙහෙන් දෙපාර්තමේන්තුවේ කන්තේරුවේ පියෙන්කාරයාවන ඇයේ. අභ්‍යන්තර්.

වසි 1907ක්වූ පුරුහු මය 3 වෙනි දින යතියේ දඹුලු බඩුයින්දේ අපිතිකාරයාගේ වත්තෙහේ : (1) රණ එලදෙනෙක්; දඹුලු පැන්තේ “හෙ. සී.” සහ වම්පැන්තේ “ඉ.” නිවරණකර ඇත; වයස අවුරුදු කිහිපය; අං මොටිවය, බිඛි කපෘසු කැලලේ ඇත; (2) රනුවැස්සියෙක්. අපිතිකාරයා, දඹුලු බඩුයින්දේ කෝතාගාබ්බැකැතියේ විෂ්ටරිපු.

ଓଡ଼ି 1907କୁ ମୁଣ୍ଡର ମାତ୍ର 10 ଲିଟର ଦିନ ପୋଲିଜ
ଦେଖିପାଇଲାଗଲା ଏହାରେ କଣ୍ଠରେ କଣ୍ଠରେ କଣ୍ଠରେ କଣ୍ଠରେ

ଶ୍ରୀ ପି. ଫର୍ମଲାଜ୍ଜେନ୍ସ୍,
ପାତ୍ରକ ଉଚ୍ଚକାଳିର ରକ୍ଷଣକୁ, ଲେଖିଥିଲା.

பிடிக்கத்தேடு குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விவரக்குறிப்பு.

தொல்முல்லை கிவாக்கங்களுக்கே பெரவன்; கண்டபொட பத்துவிலுள்ள தொல்முல்லாவில் கூடும் ஆண்டி புரட்டாதி மார்க்கெட் தேதி, மாடு களெவடுத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறன்; வகம் புறைச் சாடியைச்சேர்ந்த ஒரு சிங்களவன்; புத்த சமயம்; கமலுயற்சி; வயது-உட; உரம்-சதி அடி; நல்ல தெகழுடையவன்; கபில நிறம்; கண்கள்-கறுப்பும் முட்டைவடியமூர்ஜனவை; மயிர்-கறுப்பும் குடியியக்கெட்டப்பட்டிருக்கிறது; பெரிய பற்கள்; சாடையாக மீசையுண்டு; கண்டபொடப் பத்துவைச்சேர்ந்த ஏற்காலப்பிடிடி பிறப்பிடம்; காலவல்பிடிடி வழக்கமான விருப்பிடம்; இடைக்கிடை கண்டபொட பற்றுவைச்சேர்ந்த தெமத்தமுல்லைக்கும், தெள்காலமைக்கும் போவான்; வெளிகாம் கோறன்னியிலுள்ள பெண்ததியாகிக்கும் இடைக்கிடை போவான்; ஒண்டி; அவன தகப்பன்-தொல்முல்லை கிவாக்கங்களுக்கே திங்கிதா; தாடை-குற சிங்க கிண்டாறி; தமையன-அ. எச். பெதரிசா; சிறியதகப்பனார்-டி. எச். பொயியா; இவவ எண்டருமு கற வைப்பிடிடி யிலுள்ளவை; நாலுலப்பிடிடி யிலும் பெறுவையிலும் உள்ள சமாதான உத்தியோ-ந்தருக்கும் காலவலப்பிடிடி யிலுள்ள அடுத்திற்கெல்லாவிலுள்ள சமாதான உத்தியோ-ந்தருக்கும் தோனிலை தெள்ளிலைக்கும் அவனை எல்லாகத் தெரியும். மாத்துறையிலுள்ள பொள்ளீ நீதாரன் இயைக்கப் பிடிக்க உடன்கூன் ம் இலக்க விழுக்கை விட்டிருக்கிறார்.

கல்பொதக்காம யோடப்பொடிகே புஞ்சா ; பொதவெளவுள்ளவன், எகல்லவில் கூன் ம் ஆண்டு தித்திரையீ எங்தேநி, மாடு களவெடுத்துக்கொன்றதாகக் குற்றஞ்சுட்டப்படிருக்கின்றன ; அதையாச்சாதியைச்சேர்க்கொரு சிங்களவன் ; புந்த சமயம் ; தொழில்-குலியரன் ; வகுது-சுஅ ; உயரம்-தீடு அடி ; மெல்லியவன் ; கறுப்பு கபிலசிறமுடையவன் ; கூரிய மூக்கு ; பறகவில்லை ; கண்ண-கறுபடும் வட்டமானவையும் ; மயிர் கறுபடும் சுறுண்டும் சூடுமியீராகக் கட்டப்பட்டு ருக்கிறது ; நாடியுண்டு ; ஒரிக முகம் ; கீண்ட கைகள் ; காலில் ஒரு கன்ஸீயுண்டு ; குற மூக்கல்லூ டுள தீரிக்கக்கேர்க்க கலவுதூரமா அவன் பிறப்பிடம் ; வழக்கமாக குறுஙாக்கல்லூ டிள்கிறிக் வழக்கமான இருப்பிடம் ; இடைக்கிடை வண்டறுவாயிக்கும் கலபதகரமத்திற்கும் போவான் ; பெசிக்கல்கோருளையைக்கேர்க்க ஒன்றுக்குப் பத்துவில்லிருக்கும் பொதவெளவில் கட்டின பெண்சாதியும் காபிள்ளைகளும் இருக்கின்றன ; அவன் சிறியதகப்பனு-உற்றகறைப்பத்துவைச் சேர்க்க பொதவெளவில்லிருக்கும் கொறதல்படிகே புகுலா ; பொழுக்காவலையிலுள்ள சமாதான உத்தியோகங்கள் ரூக்கும், ஒந்தறைப்பற்றுவில்லிருக்கும் காவாயிதும் அகவுத்தவாசத்திறமுள்ள கான் ஆசுசிமாருக்கும் இவ்வூர் கல்லாய்த் தெரியும். கேள்வியிலுள்ள பொவை கீதூர் இவைன் பிடிக்க கடுமீகம் இலக்க விழுக்கையும்.

வில்லிக்கொடை வியானுக்கே ஜேரன் சிங்கோ; கொறக்கல்லாவில்; கூரெ ம் ஹூஸி திடதீரமாதம் ததி, வீடு இடத்துக் களவுடுத்தாதச் சூற்றுஞ்சாட்டப்பட்டிருக்கின்றன; சிங்களக் கூட்டுரை; வயதற்கரம்-இடு அடி; பெருத்தவண்; கதுவன்; கண்ண்-கறுப்பும், கபில நிறுமுடையவை; மயிர்-குடும்பியாகக் பட்டிருக்கிறது; வரிசெயான பற்கள்; மீசுயுன்; தாடுயில்லை; பிறப்பிடறும் வழக்கமான இருப்பிடி ல்லைவா; இடைக்கிடை-கொசு ஆவுக்கும் தரபைக்கும் போன்றா; கொறக்கவிட்டியாவினுள்ள சாபே ஏவன் சடங்குமுடித்த பெண்சாறி; மில்லவாவிலுள்ள பொலிக விதானைக்கு உருத்தவண்; முன்னும் எள்ளவருடக் காணப்பட்டவன்; கொறக்கடவினுள்ள பொலிக விதானைக்கு அவசின் நல்லாகத் தெரியவிசாரணையிலுள்ள பொலிக நீதவன் அவசின பிழக்க கூட்டு ம் விக்க விலங்கை விட்டுமாற்கிறோம்.

கீழென்கும் முறையினால், புக்குடிதீவு கிழக்கு : யாட்பாண டிள்டிரிக்கைச்சேர்க்கூட்டத் தீவு பகுதியைச்சேர் கூடுதலே கிழக்கில் கொட்ட எப்படி விடுவதையோ ஒரு ந் தேதி, மகவாது செய்ததாகக் குற்றஞ்சாட்டுப் புக்கிழுன் ; வெள்ளாளச் சாதியைச்சேர்க்கத் தூகு தமிழன் ; இது சமயம் ; யேளாங்கைமெசப்பவன் ; உக ; உயரம்-இடு அடி ; மெல்லியயன் ; கபில சிறம் ; வரிசெயான பற்கள் ; கண்கள்-கறுப்பும் மூடுவறுமானவை ; அவன் மயிர்-கறுப்பும், சீண்டமல், குடிப்பியாகக் கட்டப்பட்டிருக்கிறது ; மீசை பிறப்பிடமும் வழக்கமான விருப்பிடமும்-புக்குடிதீவு ; ஒன்று ; இடைக்கிடை கொழுப்பு, குருநாக்காலி, திருக்கோணமுலைக்குப் போவான் ; புக்குடிதீவு கிழக்கிலுள்ள நீலயினுர் கைபெண்ணுகிய திருவிப்பிள்ளை அவன் தாயார் ; மேற்கொள்விய சூறிச்சிலியன் நீலயினுர் அம்பலவன் அவன் சகோதி விபுற்றுமணிஸ்ததிர்க்கும் புக்குடிதீவு கிழக்கிலுள்ள விதானை உடையார்மாருக்கும் அவனை கண்ணாகத் தீவான அவனைப் பிடிக்க எடுக்க விருக்கிறது கட்டிருக்கிறா.

கத்திற்கூடே பாபானிசா; முத்துக்கலரவில் கூடுள முன்னி வைகாசிமீ கால் தேதி, கள வெடுத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றன; பட்கம சாதியைச்சேர்ந்த சிங்களவன்; புத்த சமயம்; வய த-20; கமம் செய்வன்; உயரம்-டி அடி; வல்வராஜன்; ஸின்ட கரிய முக்கு; அவன் மேல்வாய்ச்சொன்று மேலே உயர்த்து இருக்கிறது; மேல்வாய்துள்ள முன்னம் பற்களுக்கிடையில் ஒரு இடைவெழி உண்டு; கன்கன்-பெரியவையும் மூட்டைவடிவ மூட்டையவையும்; அவன் மயிர்-கறுப்பும், சுற்றாடும் ஸின்டதும், குடும்பியாகக் கட்டப்பட்டிருக்கிறது; இப்பதான் மிகை அருமுகிறது; அவன் முன்னங்கையில் இரண்டு ஏழுத்துக்கள் பச்சைக்குத்தப்பட்டிருக்கின்றன; கைகள் குறுகிக்கை; தீரியன் முகம்; குட்டைத் தழும்புள்ள அவன்களுடு; தமப்பதேவனியா கற்பதுவிலுள்ள தமப்பதேவனி உடுக்கே மேற்கிடுன் முத்துகளை பிறப்பிடமும் வழக்கமான இருப்பிடமும்; இடைக்கிடை எத்தம்பொனிக்கும் முத்துகளைக்கும் போவான்; ஒன்றி; தகப்பன்-முத்துகளையிலுள்ள தீரியர்; தாயர்-முத்துகளையிலுள்ள உஞ்சுமான்; முத்துக்களையிலுள்ள பொதியா பளையவும் அவன் கடோதரான்; எத்தம்பொலையில் உறவுமுறையாக்கன் அவன்களுடு; முறைதெங்கையிலுள்ள புஞ்சிடம்கூட அவன் மாமியன்; முத்துக்களையிலுள்ள வெளின்தப்புவுக்கும் அகோனின் சிங்கோவுக்கும், காற்றிலிக்கும் அவனை வீல்வாகத் தெரியும். அருஙாக்கல்லுள்ள பொலின் கீவான் அவனைப் பிடிக்க கைகள் ம் இலக்க விழுக்கை விட்டிருக்கின்றன.

தொதந்தெராடே பாபுன்; மலரவில் கூடுள முன்னி வைகாசிமீ கால் தேதி, காயமுஞ்சாட்கின்றாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றன; கொங்கம சாதியைச்சேர்ந்த சிங்களவன்; புத்த சமயம்; வெளாண்மை செய்வலும்; வயது-நாடி; உயரம்-டி அடி அங்குலம்; சிபாயமான பெருப்புமுடையவன்; கறுப்புக் கபில விற்முடையவன்; அவன் முகம் சம்ரே பெரியது; வர்ண-தீரியது; கன்கன்-கறுப்பும் மூட்டைவடிவமுடையவன்; அவன் மயிர்-கறுப்பும் கருண்டதும், குடும்பாகக்கட்டப்பட்டிருக்கிறது; சாட்டாரக மீசையுடு; தாடி மில்லி; அவன் முகம் சங்தோஷமுடையது; அவன் கீழ் சொன்னும் சம்ரே பெரியது; பிறப்பிடமும் வழக்கமான இருப்பிடமும்-காலி டின்திற்க்கைச்சேர்ந்த மலர்; இடைக்கிடைப்பத்துவாற்றுங்; தல்லப பத்துவைச்சேர்ந்த கலைபையிலும் வெல்லபொடபத்துவைச்சேர்ந்த வெற்கிடைதால் அம்; இனிதம்பத்துவைச்சேர்ந்த பண்களைவிலும் இருப்பான்; மலரவிலுள்ள விக்கிரம ஆழுக்கி இருபோவல் சடங்குமுடித்தவன்; அவனுக்கு காலு பெண்பின்னைகளுடு; கலைபையிலுள்ள தொடர்ண்கடாடே சாமியல் அவன் கடோதரன்; அவன் கடோதரிமார்-வெற்கிடைதாலுள்ள டெடன்கொடாடே பபராமியுர், பத்துவாலைக்கேர்ந்த சின்னியெழியும்; மாலாவிலுள்ள கை ம் இலக்க சமாதான உத்தியே கந்தருக்கும், சிப்பிற்றியாகோடையிலுள்ள ஒடக் ம் இலக்க சமாதான உத்தியே கந்தருக்கும், நாகொடையிலுள்ள கைகள் மிலக்க பொலிக் கொல்தாப்பாய் டி. கே. ஏபிரகாமுக்கு மஹிள கல்வாகத் தெரியும். காண்பியிலுள்ள பொலீன் கீவான் இவனைப் பிடிக்க கணுடை ம் இலக்க விழுக்கை விட்டிருக்கின்றன.

கொஞ்சக்கிடை தங்கிலு; பெராதெவனியிலுள்ள தெங்கினும் தோட்டட்டத்தில் கூடுள முன்னி ஆவிமா நம் கால் தேதி, களவெடுத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றன; தாவுக்காதியைச்சேர்ந்த ஒரு சிங்களவன்; புத்த சமயம்; கால்யன்; வயது-நாடி; உயரம்-டி அடி அங்குலம்; மென்லியவன்; கறுப்பு கபில விற்முடையவன்; அவன் பற்கள் வரிகையானவையும் கரியவையும்; அவன் மயிர்-கறுப்பும் குடும்பாகக்கட்டப்பட்டிருக்கிறது; அவனுக்கு மீசையுமுடு; தாடி முக்கு; அவன் சம்ரே கைரத்தும்போயின்; வயது-கையில் வைகுரித்தழும்புகளுண்டு; கம்பிரியெள் உடப்பெத்துவிலிருக்கும் கைத்தர பிறப்பிடம்; வழக்கமான இருப்பிடப்பேராதெனியிலுள்ள கூப்பொலைமெதக்கெம்பினு; இடைக்கிடைப்பட்டுத்துவியா கெரிக்கும் தல்லவாகெள்கைக்கும் தோட்டட்க்கனுக்கும் போவான்; சடங்கு-முடித்தவன்; கல்பொலைவிலுள்ள கொறுக்கெதிக்கவார்தை அவன் கடோதரன்; கம்பலோலுவாயிலுள்ள பிதியகுப்புப்பேகெதற கந்தருக்கும், மெதியகொம்புஜுவிலுள்ள உக்குவுண்டா ஆழுக்கிக்கும், கும்பளதுவாயிலுள்ள கவாதியவளையதறையாவுக்கு மஹிள கல்வாகத் தெரியும். கற்றவிலுள்ள பொளிக் கொல்தாப்பாய் டி. கே. ஏபிரகாமுக்கு மஹிள கல்வாகத் தெரியும். காண்பியிலுள்ள பொலீன் கீவான் இவனைப் பிடிக்க கணுடை ம் இலக்க விழுக்கை விட்டிருக்கின்றன.

இழுக்கப்பட்டது, அவுபோவது அவைது அமைத்துபோவது.

இழுக்கப்பட்டது.

துண்டியிலுள்ள கத்துக்கெலாவிலிருக்கும் ஒரு வீட்டிலிருக்குத்: கூடுள முன்னி ஆவிமா கால் தேதி, தொடக்கம், க தாபால் சேவிக்குப் பாங்கு புந்தகைம் கொம்பர் உடு, கபுத்தனி. கொங்கக்காரன், சுறக்கலாகே காரமாறின்தப்பு, இடம் வீடு உடுக்கெல்லா, கண்டி.

களவுபோனது.

கேப்பார் மெற்கிடுவிலுள்ள தில்லையவில் இருக்குத்: கூடுள முன்னி ஆவிமா கால் தேதி, (1) கறுப்புப்பச, வயது-டி, சன்னையில் ஒரு குறி, கண்ணத்தில் + புள்ளமுக்குறி, பின்பக்கத்தில் “I” என்னும் குறி; (2) ஒரு சில புகபில விற்முள்ள பக, வயது-ஏ, சன்னையில் ஒரு குறி, கண்ணத்தில் + புள்ளமுக்குறி, பின்பக்கத்தில் “I” என்னும் குறி, (3) ஒரு சிலவுப்பு கபில விற்முள்ள பக, வயது-ஏ, சன்னையில் ஒரு குறி, கண்ணத்தில் புள்ளமுக்குறி, பின்பக்கத்தில் I என்னும் குறி. கொங்கக்காரன், கீதம்பராகார், கீதம்பராகார் கபலையா, கோ

கேரடக்கையிலுள்ள தன்னீர்ப்பாக்கம் தகைக்கந்தேவனிலிருக்குத்: கூடுள முன்னி ஆவிமா கால் தேதி, இத்தித்தானித் தெற்றிபேர்ட்டவும் உள்ளுக்கு J. D. கூக் கெறுதினவும் ஒரு கூல்னீ கோற்சட்டை. சொங்கக்காரன், எஸ். கைம்கோன், கோட்டையில் உள்ள தன்னீர்ப்பாக்கம் தகைக்கந்தேவர் சேவகன்.


பயறேந் தக்கின்றுக்குத்: கூடுள முன்னி ஆவிமா கால் தேதி, கீங்குப்பெர்க்குதே இருக்கிற வீடு, க சிவப்புப்பச, குறிகள் வலது சென்னையில் வீ. நெ. ஹி. என்னும் அட்கரக்கள், இ-தசள்ளையில் ஓ. என்னும் அட்சரம், வயது-ஏ, கொம்புகள் மெரடை, வயிற்றில் வெட்டப்பட்ட ஒரு அடையரளம், ஒரு சிவப்புக் கண்ணுக்குடியும். சொங்கக்காரன், கொதகொடாரக்கெதிக்கே தீக்கிரிசா, பாபமேநத தெற்கு.

இன்னுபெந்தார் ஜின்ஸல் ஆபீச.

பொசும்பு, 1907 ம் ஜெ ஆபீச 10 ச.

கீ. பி. ஆம்பேஞ்,

அங்குக் கைவின் இங்கெப்பதர் ஜென்றுக்கார



CEYLON POLICE GAZETTE.

ISSUED TWICE A WEEK

No. 2,466 — TUESDAY, JULY 16, 1907.

Part I.—Departmental Orders.

1.—All Departmental Orders will in future be published in Part I. of the *Ceylon Police Gazette*, which should be filed separately from Part II., which will consist of the old "Hue and Cry."

2.—The Inspector-General's Circular Guard File is abolished.

Order No. 31.

The New Form of Process Register.

THE new form of Process Register will be at once adopted in all Police Stations. The names and residences of all persons still wanted on unexecuted warrants in the old Process Registers must be ascertained and brought forward in the new Process Registers. If such persons reside within the circuit of another Police Station their names must be transferred to the Process Register of that station, so that it will be impossible for them to return to their residences without being arrested.

Order No. 32.

The Dealers In Old Metals Ordinance, No. 12 of 1905.

The attention of all Officers in charge of Police and of all Station House Officers is invited to the above Ordinance.

2. A strict control should be exercised by the police over the second-hand dealers, with a view to minimize the present facilities for the disposal of stolen articles and to obtain prompt information from such dealers in case such articles are brought to them for disposal. The above Ordinance, if carefully worked, will give the police all the powers which they require for this purpose.

Order No. 33.

The New Form of Register of Habitual Criminals.

This form will at once be adopted in all stations.

2. In the case of habituals who are out of view the Station House Officer in bringing forward their names will be careful to enter the date since when they have been reported not seen.

3. The usual monthly entries will be very briefly inserted so as to occupy as little space as possible; and it will not be necessary to begin a new line for each month, as this register is supposed to last for several years.

4. Every complaint, however, against every habitual and any information received which reflects upon his conduct or mode of life will be fully entered.

5. In the case of habituals whose character is marked doubtful or bad the Station House Officer will carefully enter full information as to their property, employment, family, mistresses, relations, police officers or headmen to whom they are known, their *aliases*, their previous history, the names in full of their associates, and whether such associates are also habituals, their habits, and everything which could be of assistance in tracing them, should they get "out of view," or in securing their conviction under section 83 of the Criminal Procedure Code should, they not cease to give cause for complaint. These entries should be made in a small legible hand and should not occupy more space than can be avoided.

6. The manner in which habituals are supervised and information respecting them is recorded in this register will be one of the principal tests by which the work of the Station House Officers will be judged.

E. B. ALEXANDER,
Acting Inspector-General of Police.

Colombo, July, 1907.